



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

අංක 2394/10 - 2024 ජූලි මස 22 වැනි සඳුදා - 2024.07.22
2394/10 ஆம் இலக்கம் - 2024 ஆம் ஆண்டு யூலை மாதம் 22 ஆந் திகதி திங்கட்கிழமை

(අරභාංශයෙන් අනිකරනු ලබන ප්‍රකාශනයකි)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டம்

53 ஆம் பிரிவின் கீழான கட்டளை

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 53 இன் படி எனக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய நான் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரையை கருத்திற் கொண்டு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பேரில் -

- (அ) அமைச்சரவை, அதன் 2024 ஜூலை 09 ஆந் திகதியுடைய 24/1304/631/032 ஆம் இலக்க தீர்மானத்தின் மூலம் இதற்கான அட்டவணை I இல் குறித்துரைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட நபரின் வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிப்பதற்கு அங்கீகரித்துள்ளது எனவும்;
- (ஆ) அத்தகைய வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாகக் கருதுவதற்கான காரணம் இதன் அட்டவணை II இல் குறித்துரைக்கப்பட்டவாறாகவுள்ளது எனவும்;
- (இ) சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள் இதன் அட்டவணை III இல் குறித்துரைக்கப்பட்டவாறாகவிருத்தல் வேண்டும் எனவும்; அத்துடன்



2A

I කොටස : (I) ඡේදය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැසට් පත්‍රය - 2024.07.22
පகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.07.22

(ஈ) குறிப்பிடப்பட்ட சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள் இதன் அட்டவணை IV இல் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் தொடங்குதலும் நடைமுறையில் இல்லாதொழிதலும் வேண்டும் எனவும்,

இக்கட்டளை மூலம் குறித்துரைக்கின்றேன்.

ரணில் விக்கிரமசிங்க
முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர்.

கொழும்பு,
2024, ஜூலை 19.

அட்டவணை I செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிக்கப்பட்ட வியாபாரத்தின் விபரங்கள்		
1	அதிகாரமளிக்கப்பட்ட நபரின் பெயர்	பகேரோ லங்கா சொப்ட்வெயர் எஞ்சினியரிங் (பிரைவேட்) லிமிடெட் (PAGERO LANKA SOFTWARE ENGINEERING) (PVT) LTD)
2	உரிம இலக்கம்	2402220050
3	உரிமம் வழங்கப்பட்ட திகதி	2024 மார்ச் 28 வியாபாரம் ஆரம்பிக்கின்ற திகதி உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் இருக்க வேண்டும் (2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அதிகாரமளிக்கப்பட்ட நபர்களின் பதிவு செய்தல், உரிமம் வழங்குதல், அதிகாரமளித்தல் மற்றும் ஏனைய அங்கீகாரங்கள் என்பவற்றிற்காக ஒழுங்குவிதிகளின் 27 ஆம் ஒழுங்குவிதியைப் பார்க்கவும்).
4	கரைகடந்த கம்பனி பதிவிலக்கம்	PCC00296106
5	செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபார வகைப்படுத்தல்	செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரம்.
6	விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகளுக்கான உரித்துடைமை	(PAGERO LANKA SOFTWARE ENGINEERING) (PVT) LTD என்பது செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளது. செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வியாபாரமாக நியமிக்கப்படுவதற்கு தகுதி பெறமாட்டாது.
7	தகவுடைமைக் கட்டளைகள்	2023 ஆகஸ்ட் 04 ஆம் திகதியுடைய 2343/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, 2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டுநெறிகள்) ஒழுங்குவிதிகளின் 4 (2) (ஈ) மற்றும் 4 (3) (அ) மற்றும் (ஆ) ஒழுங்குவிதிகளில் குறிப்பிட்ட கட்டளைகள்.
8	ஏற்புடைய விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்	2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டுநெறிகள்) ஒழுங்குவிதிகளின் 5 ஆம் ஒழுங்குவிதியில் குறிப்பிட்ட திட்டம்.

அட்டவணை II

செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக கருத்தில் கொள்ளப்படுவதற்கான காரணம்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் குறிக்கோள்கள், அச்சட்டத்தின் பிரிவு 53 (5) இல் கூறப்பட்டுள்ளவாறு தேசிய நலனை அல்லது தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கொழும்புத் துறைமுக நகரத்தை ஸ்தாபிப்பதன் வெற்றியை உறுதி செய்வதற்காக வியாபாரங்களை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிப்பதில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

(PAGERO LANKA SOFTWARE ENGINEERING) (PVT) LTD) என்பது இலங்கையில் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும் என்பதோடு இது ஸ்வீடனில் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட Pagero AB என்ற கம்பனியின் முழுமையான உடைமையுள்ள துணை நிறுவனமாகும். ஐக்கிய அமெரிக்க டொலர்கள் 50 மில்லியனுக்கும் மேலான வருடாந்த வருவாயுடன், Pagero AB நிறுவனம் உலகளவில் மிகப்பெரிய கம்பனிகளுக்கிடையிலான வியாபார (B2B networks) வலைப்பின்னல்களில் ஒன்றாக செயல்படுகிறது. சர்வதேச சந்தைகளில் கொள்வனவாளர்களையும் விற்பனையாளர்களையும் இணைக்கிறது. Pagero AB நிறுவனத்தின் இயங்குதளமானது கொள்வனவுக் கட்டளைகள், பற்றுச் சீட்டுக்கள் மற்றும் பணம் செலுத்துதல் போன்ற முக்கியமான ஆவணங்களின் விரைவான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிமாற்றத்தை செயல்படுத்துகின்றதுடன் வணிகங்கள் தங்கள் செயல்பாடுகளை எளிதாக நெறிப்படுத்த உதவுகிறது. மேலும், Pagero நிறுவனம் பாரம்பரிய ஆவண பரிமாற்ற முறைகளுடன் தொடர்புடைய காகித நுகர்வு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பொறுப்பை மேம்மைத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

(PAGERO LANKA SOFTWARE ENGINEERING) (PVT) LTD) நிறுவனமானது கொழும்புத் துறைமுக நகரத்தில் ஒரு கரைகடந்த நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது Pagero AB நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது, இது உலகளாவிய பங்காளிகளுக்கான இ - ஆவணம்/இ - பற்றுச் சீட்டு தீர்வுகளில் புத்தாக்கங்களை உருவாக்கத் தயாராக உள்ளது. (PAGERO LANKA SOFTWARE ENGINEERING) (PVT) LTD) நிறுவனமானது கொழும்புத் துறைமுக நகரத்தில் செயற்பாடுகளை ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்குள் சுமார் 100 திறமையான மென்பொருள் பொறியியலாளர்களை இணைத்துக்கொள்ளும் என்பதோடு இரண்டாம் வருடத்தில் மேலும் 50 ஊழியர்களைப் பணிக்கமர்த்தும். முன்மொழியப்பட்ட 100,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன், மேலும் விரிவாக்கத் திட்டங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டுகளில் பணியாளர் ஊதியங்கள் மூலம் சுமார் 2 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படும் என்று கணித்துள்ளது.

அட்டவணை III

சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்

சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்		வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்
1	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	அ) பகிர்ந்தளிக்கப்படுகின்ற சகல வருமானம், இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்கள் என்பவை இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகளிலிருந்தும் விலக்களிக்கப்படும். ஆ) மேற்கொள்ளப்படுகின்ற சகல கொடுப்பனவுகளும் இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட நிறுத்தி வைத்தல் வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.
2	2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்	அ) ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இறக்குமதிகளும் உள்நாட்டு கொள்வனவுகளும் இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட வரிகளிலிருந்து விலக்களிக்கப்படும்.
3	2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.

அட்டவணை IV வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களின் செல்லுபடியாகும் காலம்			
சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்		ஆரம்பிக்கின்ற திகதி	முடிவடைகின்ற திகதி
4	2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
5	1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
6	சுங்க கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	2024 யூலை 15	2049 யூலை 14
7	2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
8	1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
9	1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பளவுச் சட்டம்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல
10	1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
11	களியாட்ட வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல
12	2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
13	2010ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குவிதி) சட்டம்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல

EOG 07 - 0204